

FIXED DEPOSIT ACCOUNT OPENING FORM

“Trusted investment for life”



AMW Capital Leasing and Finance Plc

No: 185, Union Place, Colombo 02.

Telephone: 0112 307739 Ext: 221,222,225 Fax: 2307749

(பேர்தேவகிரக கா தப்திரே) (தனிப்பட்ட/கூட்டுவைப்பு) (Individual / Joint Depositors)

1) கதிர்ப்புரண தத (தலா/தீத/தெதலீத/தெதலீத) _____
 முழு துயர் (திரு/திருமத/செல்வி/வேறு)
 Full Name (Mr./Mrs./Ms./Other) _____

திரிதத _____
 முகவரி
 Address _____

சுதிக தட்டதூதீசுத அகதத _____
 தே.அ.அட்டத இல
 NIC No _____

சுசுத தீதத _____
 திரந்த திகத
 Date of Birth _____

தூரகதத அகதத திரிதத _____
 ததாலைதேச
 T Phone No. Res _____

காரீதரூத _____
 அலுவலகம்
 Office _____

சுதத _____
 கைதேச
 Mobile _____

Email _____

அடூதத தீத துதலீதகைதீத? } திரி ஆம் Yes
 வருமாத வரி செலுத்துதவரா }
 Income Tax Payer? } தத இல்லை No

திரி தத அடூதத தீத திரிதூதூ அக/த } _____
 ஆம் ததில் கதாப்பு இலககம் }
 If Yes, Income Tax File No./s } _____

2) கதிர்ப்புரண தத (தலா/தீத/தெதலீத/தெதலீத) _____
 முழு துயர் (திரு/திருமத/செல்வி/வேறு)
 Full Name (Mr./Mrs./Ms./Other) _____

திரிதத _____
 முகவரி
 Address _____

சுதிக தட்டதூதீசுத அகதத _____
 தே.அ.அட்டத இல
 NIC No _____

சுசுத தீதத _____
 திரந்த திகத
 Date of Birth _____

தூரகதத அகதத திரிதத _____
 ததாலைதேச
 T Phone No. Res _____

காரீதரூத _____
 அலுவலகம்
 Office _____

சுதத _____
 கைதேச
 Mobile _____

Email _____

அடூதத தீத துதலீதகைதீத? } திரி ஆம் Yes
 வருமாத வரி செலுத்துதவரா }
 Income Tax Payer? } தத இல்லை No

திரி தத அடூதத தீத திரிதூதூ அக/த } _____
 ஆம் ததில் கதாப்பு இலககம் }
 If Yes, Income Tax File No./s } _____

தகதசுத தூதூ ரு _____
 வைப்பு துதகை ரு.
 Deposit Amount Rs. _____

ருதீசுத அகூரேதீ _____
 ருதா தூதூதில்
 Rupees in words _____

காடு தீதல/தக/த _____
 காலவரையதூ .: மாதம் _____
 Period / Months _____

சுதூ அகூசாதத _____
 வட்டி வீதம்
 Rate of Interest _____ p.a. Monthly Quarterly H. Yearly Yearly Maturity

சுதூ துதீதே சுசுதே / வட்டி கதாடுததவா அறீவுருத்தல் / Intrest payment instructions

சுதூ துதீத துதீத கைதீதீத? வட்டி தவ்வாறு செலுத்தப்பட வேண்டும்? How will interest be paid?

தீதீத / வந்து துதூருக கதாள்தல / To be Collected Direct to address given below Remit bank account

தத / துயர் / Name _____

திரிதத / முகவரி / Address _____

தருக தீதூதகத தத தீதூத தீதீத தத தத தீதூதீ அகதத : தருகூத / வங்கி / Bank _____
 வங்கி கணக்கிக்கு தத துயர் மதூதூ கணக்கு இல : தால / கிதத / Branch _____
 If to a bank A/C, Name & A/C No. : தீதூதீ அகதத / கணக்கு இல / A/C Number _____

(1) Signature _____ (2) Signature _____ Date. _____

කල් පිරීමෙන් පසුව මෙම කොන්දේසි මතම තැන්පතුව ස්වයංක්‍රීයව නැවත දැනුම් දෙන තුරු අලුත් කරන්න.

முதிர்வின் பின்னர் இந்த நிபந்தனைகளுக்கமைய மறு அறிவிப்பு வரை வைப்பினைத் தன்னியக்கமாக புதுப்பிக்கவும்
Please renew the deposit automatically for a similar period at prevailing best interest rate

ඔව් / ஆம் / Yes

නැත / இல்லை / No

ඔව් නැත } පොලී සහිතව / පොලී රහිතව
ஆம் எனில் } வட்டியுடன் / வட்டியின்றி
If Yes } with / without interest

ගිණුම මෙහෙයවීමේ උපදෙස් } අප දෙදෙනාගෙන් කෙනෙකු විසින් / අප දෙදෙනාම විසින් සියලු අවස්ථාවන් වලදී
கணக்கினை நெறிப்படுத்தும் அறிவுருத்தல்கள் } இரு தரப்பினரால் / எந்நேரத்திலும் நாம் இருவரால்
Operation Instructions } Either party / Both of us at all times

(1) Signature

(2) Signature

Date: _____

NOMINEE 1

i Name: _____

ii Address: _____

iii ID No. : _____

Signature _____

(Please attach copy of NIC or Birth certificate)

NOMINEE 2

i Name: _____

ii Address: _____

iii ID No. : _____

Signature _____

(Please attach copy of NIC or Birth certificate)

OFFICE USE ONLY

Office Receipt No. _____

Date: _____

Account No. _____

Bond No. _____

Rate of Interest applicable _____

Deposited by Cash /Cheque _____

Cheque No. _____

Date: _____

Check list

NIC Copy

KYC Form

Billing Proof

W/T Form

Relationship Officer

Head of Deposits

Certificate Signed by

Name _____

E.P.F. No. _____

Terms and Conditions to Operate a Fixed Deposit

1. A Fixed Deposit can be opened with a minimum of Rs. 5,000/- (Cash or Cheques)
2. A certificate will be issued for each fixed deposit, bearing the signatures of two Directors/ Authorised Signatories of the company.
3. Fixed deposits may be held either individually or jointly
4. Payment of interest will be made as instructed in the mandate.
5. Any change of address or loss of deposit certificate should be notified immediately to the company in writing.
6. Depositor/s will be notified of the maturity of deposit in writing at least two weeks prior to maturity.
7. In case of withdrawal of deposit, the depositor will be required to surrender the original Deposit Certificate with the endorsement on the reverse to obtain payment of the principal sum plus accrued interest.
8. In case of joint deposits, all joint holders need to make their endorsements to obtain payment of principle sum plus interest, unless operating instructions are specified as either party.
9. The nominee will have the right to the deposit plus accrued interest if depositor/s is/are deceased. In case there is no nominee, the proceeds will be released as per testamentary proceedings.

Premature withdrawals

- Premature withdrawals will be allowed at the discretion of the management subject to penalty on interest rate.
- Please note that no interest will be paid for withdrawlas made before the completion of one month.